

Written by - வ.ந.கிரிதரன் -

Tuesday, 02 June 2020 22:46 - Last Updated Tuesday, 02 June 2020 23:21

சஞ்சிகையாக மலர்ந்த அந்தக் கலை இலக்கிய இதழின் முதல் இதழ் கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட போதும் அதன் முதல் இதழ் இவனது தாய்மடியான புங்குடூர் விலிருந்து வெளியாகவேண்டும் என்று இவன் விரும்பினான். கொழும்பிலும் ஊரிலும் இருந்த இவனது நண்பர்களோடு கலந்தாலோசித்து ஊரில் பெரிய அளவில் வெளியீட்டு விழாவாக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான்.

1971 சித்திரதைத் திங்களில் இதயம் முதலாவது இதழ் வெளியிடுவதாக முடிவாயிற்று.

கொழும்பிலிருந்த சில நண்பர்களோடு விழாநிகழ்ச்சிகளையும்

ஒழுங்குசெய்துகொண்டு முதல் வாரத்தில் இதயம் இதழ்களோடு அவன் ஊர்க்குப் பயணமானான்.

நண்பர்கள் அடுத்த வாரம் ஊர்வரவதாக முடிவாயிற்று. 1971 சித்திரதைத் திங்கள் இரண்டாவது வாரத்தில் வெளியீட்டுவிழா நிகழ்விருந்தபோது இவன் ஊர்வந்து சேர்ந்த முதல் வாரத்தின் இறுதிநாட்களில் சிங்கள அரசுக்கெதிரான சிங்கள இளைஞர்களின் ஆயுதப்புரட்சி வெடித்தது. நாடு அமதியிழந்த சமூகத்தில் இதயம் வெளியீட்டு விழாவும் எண்ணம்போல நிகழாது போயிற்று.

எனினும் இதயம் அமதியாகத் தனது கலை இலக்கியப் பயணத்தைத் தொடங்கிற்று.

நாடு அமதிநிலைக்குத் திரும்பும் வரையாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு இதயத்தை வெளியிடும் எண்ணத்தோடு, இதயம் ஆசிரியர் என்று தன்ன அறிமுகம்

செய்துகொண்டு புங்குடூர் சி.மகேஸ்வரன் என்ற இந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில் கால்பதித்தான். ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்று இன்று புகழப்படும் தி.ச.வரதராஜன் என்ற இயற்பெயர்கொண்ட வரதர் அவர்களைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்பு இவனுக்கு அங்கே கிடைத்தது.

அவருடைய தலமுறை எழுத்தாளர்கள் பலரது அறிமுகமும் அவர் மலமாக

அவனுக்குக் கிடைத்தது. இதயம் தனது இலக்கியப் பயணத்தை உற்சாகமாகத் தொடரலாயிற்று.

இசுயம்

யூலை 1971

சதம் 45

ஆசிரியர்: சி. மகேஸ்வரன்



0000000000 00.000000000000 (00000 00000000) '000000'

Written by - வ.ந.கிரிதரன் -

Tuesday, 02 June 2020 22:46 - Last Updated Tuesday, 02 June 2020 23:21

~~0000000000 00.000000000000 (00000 00000000) '000000'~~